

பாடம் - 6

தொழுகையை

வீணாக்கக் கூடியவை

الدرس السادس

مبطلات الصلاة

1. வேண்டுமென்றே பேசுவது, அது சிறிதளவாயினும் சரியே!
2. கிப்லாவை விட்டும் முழு உடலுடன் திரும்புவது.
3. உளுவை முறிக்கக்கூடிய காரியங்கள் நிகழ்வது.
4. தேவையில்லாமல் அதிகமான அசைவுகள் தொடர்ந்து நடைபெறுவது.
5. சிரிப்பது, அது சிறிதளவாயினும் சரியே!
6. ருகூஃ, ஸுஜூத், நிலை, அமர்வு ஆகியவற்றை வேண்டுமென்றே அதிகப்படுத்துவது.
7. வேண்டுமென்றே இமாமை முந்துவது.

ஐமாஅத் தொழுகையில் தாமதமாக வந்து சேர்ந்தவர்

ஒருவர் இமாமுடன் சேர்ந்து தொழும்போது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ரக்அத் தவிரிவிட்டால் தவறிய ரக்அத்தை இமாம் இரண்டாம் ஸலாம் கொடுத்த பிறகு பூர்த்தி செய்ய வேண்டும். எந்த ரக்அத்தில் அவர் இமாமுடன் சேருகிறாரோ அதுவே அவருக்கு முதல் ரக்அத்தாகும். இமாமுடன் அவர் ருகூவை அடைந்துவிட்டால் அந்த ரக்அத்தை அடைந்து கொள்வார். ஒருவருக்கு இமாமுடன் ருகூஃ கிடைக்கவில்லையெனில் அவருக்கு அந்த ரக்அத் முழுமை யாகத் தவறியதாக ஆகிறது.

தாமதமாக வருபவர் பள்ளிக்குள் நுழைந்ததும் உடனே ஐமாஅத்தில் சேர்ந்து விட வேண்டும். அவர்கள் நிலையிலோ ருகூவிலோ ஸுஜூதிலோ அல்லது வேறு எந்த நிலையில் இருந்தாலும் சரியே. அடுத்தரக்அத்துக்கு அவர்கள் எழுந்து வருவதை எதிர்பார்க்கக் கூடாது. தக்பீரதுல் இஹ்ராம் என்ற முதல் தக்பீரை நின்று கொண்டே நிறை வேற்ற வேண்டும். நோயாளியைப் போன்று தக்க காரணமுள்ளவரைத் தவிர.